



இலங்கை மத்திய வங்கி

2026 சனவரி 09

சுற்றறிக்கை

2026இன் 01ஆம் இலக்கம்

அண்மைய புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு பேரனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் வியாபாரங்களுக்கு உதவுவதற்கான நிவாரண வழிமுறைகள்

அண்மைய புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு பேரனர்த்தங்கள் தனிநபர்கள் மற்றும் வியாபாரங்களுக்கு ஏற்படுத்திய மோசமான விளைவுகளைக் கருத்திற்கொண்டு, நிதியியல் முறைமை உறுதிப்பாட்டிற்குப் பங்கமில்லாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயனுள்ள நிவாரணத்தை வழங்குவதற்கான தேவையினை முன்னிறுத்தி, தற்போதைய மோசமான சூழ்நிலைகளினால் வருமானம் அல்லது வியாபாரம் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ள (இதனகத்துப் பின்னர் கடன்பாட்டாளர்கள் எனக்குறிப்பிடப்படும்) தனிநபர்கள் மற்றும் வியாபாரங்களுக்கு பின்வரும் நிவாரண வழிமுறைகளை வழங்குமாறு மத்திய வங்கி நிதிக் கம்பனிகளை கோருகின்றது.

1. நடைமுறைப்படுத்தலின் நோக்கெல்லை

இச்சுற்றறிக்கையின் கீழ் அண்மைய புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு பேரனர்த்தங்களினால் வருமானம் மற்றும் வியாபாரம் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ள கடன்பாட்டாளர்களுக்கு அத்தகைய கடன்பாட்டாளர்களிடமிருந்து எழுத்திலான அல்லது இலத்திரனியல் வழிகளினூடாக 2026 பெப்புருவரி 15ஆம் திகதிக்குள் கோரிக்கைப் படிவமொன்று கிடைக்கப்பெற்றதன் பின்னர், நிவாரண வழிமுறைகள் வழங்கப்பட வேண்டும்.

1.1. **தற்காலிகப் படுகடன் நிவாரணம்:** உள்ளார்ந்த இடர்நேர்வுகள், பேரனர்த்தத்திற்கு பின்னரான சூழலின் நடுத்தர காலத்தில் கடன்பாட்டாளரின் எதிர்கால மீள்கொடுப்பனவு இயலாற்றல் மற்றும் ஆற்றல்வாய்ந்த தன்மையை அடிப்படையாகக் கொண்டு விடயத்திற்கு விடயம் என்ற அடிப்படையில், பாதிக்கப்பட்ட கடன்பாட்டாளர்களின் ஏற்கனவேயுள்ள கொடுகடன் வசதிகளின் மூலதனம் அத்துடன்/அல்லது வட்டியின் மீள்கொடுப்பனவினை நிதிக் கம்பனிகள் 3 தொடக்கம் 6 மாதக் காலப்பகுதிக்கு இடைநிறுத்தலாம். இது தொடர்பில்,

(அ) இடைநிறுத்தப்படும் காலப்பகுதியில் ஏற்படைய ஒப்பந்த வட்டி வீதத்தை விடவும் அதிகமான வட்டி வீதமொன்றை நிதிக் கம்பனிகள் விதித்தலாகாது.

(ஆ) பிற்போடப்பட்ட வட்டிக் கொடுப்பனவுகளின் மீது எவ்விதமான வட்டியும் நிதிக் கம்பனிகள் விதித்தலாகாது.

(இ) கடன்கள் மற்றும் முற்பணங்களை வகைப்படுத்தல் மற்றும் பெறுமதியிழப்பை கணிப்பிடுதல் போன்ற நோக்கத்திற்காக கொடுப்பனவு நியதிகள் மற்றும் கடன்



இலங்கை மத்திய வங்கி

2026 சனவரி 09

சுற்றறிக்கை

2026இன் 01ஆம் இலக்கம்

ஒப்பந்தங்களில் மேற்கொள்ளப்படும் அனைத்து மாற்றங்களையும் நிதிக் கம்பனிகள் திருத்தங்களாக கருதலாம்.

- 1.2. **பாதிக்கப்பட்ட கடன்பாட்டாளர்களுக்கான புதிய கடன் வசதிகள்:** கடன்பாட்டாளரின் படுகடன் தீர்ப்பனவு இயலாற்றலைக் கருத்திற்கொண்டு, பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் வியாபாரங்களுக்கு விடயத்திற்கு விடயம் என்ற அடிப்படையில் பின்வருவனவற்றிற்குப்பட்டு புதிய கடன் வசதிகளை நிதிக் கம்பனிகள் வழங்கலாம்:
 - (அ) பந்தி 1.1இல் குறிப்பிட்ட இடைநிறுத்தப்படும் காலப்பகுதி முடிவடைந்ததைத் தொடர்ந்து குறைந்தபட்சம் 3 மாத சலுகைக்காலப்பகுதியின் பின்னர் புதிய கடனின் மீள்கொடுப்பனவினைத் தொடங்குதல் வேண்டும்.
 - (ஆ) 2 ஆண்டுகள் வரை வழங்கப்படும் எந்தவொரு புதிய கடனிற்குமான வட்டி வீதம், இச்சுற்றறிக்கையின் திகதியில் இதேபோன்ற கடன்வழங்கல் வசதியொன்றுக்காக தொடர்புடைய கடன்பாட்டாளருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட வட்டி வீதத்தை விடவும் குறைந்தபட்சம் ஆண்டிற்கு 3 சதவீதத்திற்கு குறைவாக இருக்க வேண்டும்.
 - (இ) நீண்டகால தவணையொன்றுக்காக வழங்கப்படும் எந்தவொரு புதிய கடன்களுக்கும், மேலே பந்தி 1.2(ஆ)இல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு நிதிக் கம்பனி முதல் இரு ஆண்டுகளுக்கு சலுகை வீதத்தை வழங்குதல் வேண்டும் என்பதுடன் இரு ஆண்டுகளின் இறுதியில் வட்டி வீதத்தை திருத்தம் செய்யலாம்.
 - (ஈ) கட்டம் 3இன் தற்போதுள்ள கடன்பாட்டாளர்களுக்கான புதிய கடன் வசதிகளை வழங்கும் சந்தர்ப்பத்தில், இலங்கை கணக்கீட்டு நியமம், 'SLFRS 9: நிதியியல் சாதனங்கள்' என்பனவற்றின் நியதிகளின் பிரகாரம் மற்றும் கடன்பாட்டாளரின் மீள்கொடுப்பனவு இயலாற்றல் மற்றும் எதிர்கால காசுப் பாய்ச்சல்கள் குறித்த சுயாதீன இடர்நேர்வு மதிப்பீடொன்றை அடிப்படையாகக் கொண்டு நிதிக் கம்பனிகள் அத்தகைய கடன் வசதிகளை வகைப்படுத்தல் வேண்டும்.
- 1.3 பாதிக்கப்பட்ட கடன்பாட்டாளர்களின் அனைத்து கொடுகடன் வசதிகள் மீதான பிந்திய கொடுப்பனவுக் கட்டணங்கள், கொடுகடன் மறுசீரமைப்பு/திருத்தக் கட்டணங்கள் மற்றும் தண்ட வட்டி என்பவற்றினை நிதிக் கம்பனிகள் 2026 பெப்புருவரி 28 வரையான காலப்பகுதிக்கு இடைநிறுத்துதல் வேண்டும். தன்னியக்க முறைமையினால் உருவாக்கப்படும் பதிவுகளுடாக கட்டணங்கள் அறவிடப்படுமிடத்து, அவை அறவிடப்பட்ட 3 தொழில் நாட்களுக்குள் உரிய கணக்கிற்கு மீளளிக்கப்பட வேண்டும்.



இலங்கை மத்திய வங்கி

2026 சனவரி 09

சுற்றறிக்கை

2026இன் 01ஆம் இலக்கம்

2. நிவாரணங்களின் வெளிப்படைத்தன்மை

- 2.1. எந்தவொரு கடன் மறுசீரமைப்பு/மீள்அட்டவணைப்படுத்தல் நியதிகள் மற்றும் நிபந்தனைகள் அத்துடன் கடன் வசதிகளின் மூலதனம், வட்டி மற்றும் ஏனைய கட்டணங்களின் வகைப்பாடு என்பன ஒப்புதலுக்கு முன்னர் உரிய கடன்பாட்டாளருக்கு நிதிக் கம்பனிகள் தெளிவாக அறிவித்தல் வேண்டும் என்பதுடன் கடன்பாட்டாளரின் ஒப்புதல் எழுத்து மூலமாகவோ அல்லது இலத்திரனியல் வழிகளுடாகப் பெறப்பட வேண்டும்.
- 2.2. மேற்குறித்த நிவாரணங்களை வழங்குவதற்கு மறுக்கும் சந்தர்ப்பத்தில், அத்தகைய மறுப்பிற்கான காரணங்களை எழுத்துமூலம் கடன்பாட்டாளருக்கு அறிவிப்பதோடு, கடன்பாட்டாளருக்கு அனுப்பும் தகவல் தொடர்பில், இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் வாடிக்கையாளர் தொடர்புகள் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு மேன்முறையீடு செய்யலாம் என்பதையும் உள்ளடக்குதல் வேண்டும்.
- 2.3. நிதிக் கம்பனிகள் இச்சுற்றறிக்கையை அனைத்து கிளைகளுக்கும் 3 நாட்களினுள் சுற்றோட்டப்படுத்துவதோடு இச்சுற்றறிக்கை வெளியான 7 நாட்களினுள் தேவையான உள்ளக வழிகாட்டல்களை/சுற்றறிக்கைகளை வழங்குதல் வேண்டும். இச்சுற்றறிக்கையின் கீழ், பாதிக்கப்பட்ட கடன்பாட்டாளர்களுக்கு கிடைக்கக்கூடிய நிவாரண வழிமுறைகள் தொடர்பிலான அறிவித்தல்களை நிதிக் கம்பனிகளின் அனைத்து கிளைகளிலும் மூன்று மொழிகளிலும் காட்சிப்படுத்தல் வேண்டும்.

3. கொடுகடன் தகவல் பணியகத்திற்கு அறிக்கையிடல்

- 3.1 நிதிக் கம்பனிகள், பாதிக்கப்பட்ட கடன்பாட்டாளர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற புதிய கடன் விண்ணப்பங்களை மோசமான கொடுகடன் தகவல் பதிவேடுகளை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு நிராகரித்தலாகாது.
- 3.2 கடன்பாட்டாளருக்கு ஏற்புடைய எந்தவொரு கொடுகடன் புள்ளியையோ அல்லது தரமிடலையோ பாதிக்கப்பட்ட கடன்பாட்டாளருக்கு வழங்கப்படும் சலுகைகள் பாதிக்காத வகையில் தெரிவிப்பதற்கு கொடுகடன் தகவல் பணியகத்துடன் ஆலோசித்து நிதிக் கம்பனிகள் அறிக்கையிடல் முறையொன்றை உருவாக்குதல் வேண்டும்.



இலங்கை மத்திய வங்கி

2026 சனவரி 09

சுற்றறிக்கை

2026இன் 01ஆம் இலக்கம்

4. அறிக்கையிடும் தேவைப்பாடு

இச்சுற்றறிக்கையின் கீழ், நிதிக் கம்பனிகள் அவற்றின் கடன்பாட்டாளர்களினால் பெற்றுக்கொள்ளப்பட்ட நிவாரண வழிமுறைகளின் விபரங்களையும் நிவாரண வழிமுறைகள் தொடர்பிலான நிராகரிப்புக்களையும் 2026 பெப்புருவரி 28ஆம் நாளிலிருந்து ஆரம்பித்து ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலுள்ளவாறான 15 கலண்டர் நாட்களுக்குள் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு அறிவித்தல் வேண்டும். அறிக்கையிடுகின்ற படிவம் காலக்கிரமத்தில் வழங்கப்படும்.

ஒப்பம்

முனைவர் பி. நந்தலால் வீரசிங்க
ஆளுகைச் சபையின் தலைவரும் இலங்கை
மத்திய வங்கியின் ஆளுநரும்